

## யதியஞ்சகம்

1. வேதாந்தவாக்யேஷு ஸதா ரமந்த:  
பிஷாந்நமாத்ரேண ச துஷ்டிமந்த: |  
விசோகமந்த: கரணே ஸ்மரந்த:  
கௌபீநவந்த கலு பாக்யவந்த: ||
2. மூலம் தரோ: கேவலமாச்ரயந்த:  
பாணித்வயம் போக்துமமத்ரயந்த: |  
கந்தாமிவ ஸ்ரீமபி குத்ஸயந்த:  
கௌபீநவந்த கலு பாக்யவந்த: ||
3. தேஹாதிபாவம் பரிமார்ஜயந்த:  
ஆத்மாநமாத்மந்யவலோகயந்த: |  
நாந்தர் ந மத்யம் ந பஹி: ஸ்மரந்த:  
கௌபீநவந்த கலு பாக்யவந்த: ||
4. ஸ்வாநந்தபாவே பரிதுஷ்டிமந்த:  
ஸம்சாந்தஸர்வேந்த்ரிய த்ருஷ்டிமந்த: |  
அஹர்நிசம் ப்ரஹ்மணி யே ரமந்த:  
கௌபீநவந்த கலு பாக்யவந்த: ||
5. பஞ்சாக்ஷரம் பாவநமுச்சரந்த:  
பதிம்பசூநாம் ஹ்ருதி பாவயந்த: |  
பிஷாசநா திஷு பரிப்ரமந்த:  
கௌபீநவந்த கலு பாக்யவந்த: ||

